

SPR Schweiz

Verband Schimmelpilz- und Raumgiftsanierung

ஜெர்மன்

info@sprschweiz.ch | +41 (0)840 00 44 99 | sprschweiz.ch

கீழே உள்ள வழிமுறைகள் குளிர்கால மாதங்களுக்கு, அதாவது வெப்பமூட்டும் பருவத்தில் பொருந்தும்.

பூஞ்சனம் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை

ஆரோக்கியமான உள்ளகக் காலநிலையை உறுதிசெய்யவும், பூஞ்சை இல்லாமல் வாழவும் குடியிருப்பாளர்கள் என்ன செய்யலாம்.



நிமிடங்கள்
காற்றோட்டம்




2 முதல்
3 முறை
ஒரு நாளைக்கு



அறை
வெப்பநிலை



அதிகபட்ச
மதிப்பு
குளிர்காலத்தில்



வளிச் சுவர்களாக்கு
எதிராக பெரிய
மரச்சாமான்கள்
வைக்க
வேண்டாம்

(> 1.5m²) சதுர மீட்டர்)

உங்கள் வரவேற்பறை, படுக்கையறைகள், குளியலறை மற்றும் சமையலறையை ஒரு வெப்ப-ஈரப்பதமானகாட்டி மற்றும்/அல்லது ஒரு CO₂ கண்காணிப்பானைப் பயன்படுத்திக் கண்காணிக்கப் பரிந்துரைக்கிறோம்.

கூடுதல் காற்றோட்டம்!



+ 5 நிமிடங்கள்



+ 5 நிமிடங்கள்



துணி
துவைத்தல்
உலர்த்துவது



+ 5 நிமிடங்கள்



+ 5 நிமிடங்கள்

உடைகளை உலர்த்துவது பரிந்துரைக்கப்படவில்லை. உள்ளக ஈரப்பதத்தைக் கண்காணிக்கும்போது மட்டும் அவ்வாறு செய்யவும். + தினமும் 5-15 நிமிடங்கள்

உங்கள் உள்ளகக் காற்றின் தரத்தைக் கண்காணிக்க உதவ, எங்கள் உறுப்பினர்களில் ஒருவரிடமிருந்து CO₂ மீட்டரை ஆர்டர் செய்யப் பரிந்துரைக்கிறோம்.

பரிந்துரைக்கப்படவில்லை!



குளிர்காலத்தில்
ஜன்னல்களைச்
சாய்ப்பதைத்
தவிர்க்கவும்




உலர்த்துவது



பயன்படுத்த
வேண்டாம்

மேல்நோட்டம்
இல்லாமல்
ஈரப்பதமூட்டியைப்
பயன்படுத்த
வேண்டாம்
உள்ளகக் காற்று



உங்கள் உள்ளூர் நிபுணர் -
பூஞ்சை விஷயத்திலும் கூட: